

Kerala Gazette No. 14 dated 4th April, 2017.

PART I

Section iii



கேரள அரசு

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

எண் 28243(1)/ச. இ. எ. 1/2015/சட்டம்.

திருவனந்தபுரம்,

2015 டிசம்பர் 23

1191 தனு 7/

1937 பெளஷம் 2.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2015 டிசம்பர் 23ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

டி. சாஜூ,

சட்டத்துறை சிறப்புச்செயலர்.

2015-ன் சட்டம் எண் 19

2015-ன் கேரள நிதி ஒதுக்கீடு (4-வது எண்) சட்டம்

2012 மார்ச் 31-ஆம் தேதி முடிவடைந்த நிதி ஆண்டின் சில பணிகளுக்காக அந்த வருடத்தில் அனுமதித்த தொகைகளுக்கு அதிகமாக செலவு செய்த தொகைகளை சரி செய்வதற்கு கேரள மாநில தொகுநிதி யிலிருந்து நிதியை வினியோகிப்பதற்கு அதிகாரப்படுத்துவதற்காக நிபந்தனை செய்யும் ஒரு சட்டம்.

முகவுரை.—2012 மார்ச் 31-ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டின் சில பணிகளுக்காக அந்த ஆண்டில் அனுமதி அளித்த தொகைகளுக்குக் கூடுதலாகச் செலவு செய்த தொகைகளை சரிகட்டுவதற்காக கேரள மாநில தொகு நிதியிலிருந்து நிதியை வினியோகிக்க அதிகாரப்படுத்துவதற்காக நிபந்தனை செய்வது தேவையாக இருப்பதால்;

இந்தியக்குடியரசின் அறுபத்தி ஆறாவது ஆண்டில் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுகிறது:—

1. கருக்கத்தலைப்பு.—இந்தச் சட்டம் 2015-ன் கேரள நிதி ஒதுக்கீடு (எண் 4) சட்டம் என அழைக்கப்படலாம்.

2. 2012 மார்ச் 31-ம் தேதி முடிவடைந்த நிதி ஆண்டின் சில அதிக செலவுகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து 745,67,12,764 ரூபாய் வழங்குதல்.—அட்டவணையில் (2)-வது வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக 2012 மார்ச் 31-ம் தேதி முடிவடைந்த நிதி ஆண்டில் அந்த பணிகளுக்கு அந்த ஆண்டிற்காக அனுமதித்த தொகைகளுக்கு மேலாக செலவான தொகைகளை எதிர்கொள்வதற்காக அட்டவணையின் (3)-வது வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தம் எழுநூற்றி நாற்பத்தி ஐந்து கோடி அறுபத்து எழு இலட்சத்து பன்னிரண்டாயிரத்து எழுநூற்றி அறுபத்தி நான்கு ரூபாய் வருவதான தொகையை கேரள மாநில தொகுநிதியிலிருந்து அளிப்பதற்கும் வினியோகிப்பதற்கும் அதிகாரப்படுத்தியிருந்ததாகக் கருதப்படுவதாகும்.

3. நிதி வினியோகம்.—இந்த சட்டத்தின்படி கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்குவதற்கும் மற்றும் வினியோகிப்பதற்கு அதிகாரப்படுத்தியிருந்ததாகக் கருதப்படும் தொகைகள் 2012 மார்ச் 31-ம் தேதி முடிவடைந்த நிதி ஆண்டு தொடர்பாக அட்டவணையில் கூறப்பட்டுள்ள பணிகள் மற்றும் தேவைகளுக்காக வினியோகிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும்.

அட்டவணை

(பிரிவுகள் 2 மற்றும் 3 பார்க்கவும்)

(1)	(2)	(3)
வரிசை எண்	தேவை எண் பணிகளும் தேவைகளும்	மிகக் கூடாத தொகைகள் சட்டமன்றத்தில் தொகுதியில் மொத்தம் வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது (ரூபாய்) (ரூபாய்)
1	II மாநில ஆட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், தலைமையிட அலுவலர்கள்	வருவாய் .. 2,55,30,919 2,55,30,919
2	V வேளாண்மை வருவாய் வரி மற்றும் விற்பனை வரி	வருவாய் 2,69,07,419 .. 2,69,07,419
3	VIII ஆயத்துறை	வருவாய் 4,74,89,272 .. 4,74,89,272
4	XI மாவட்ட ஆட்சியும் பலவகையும்	வருவாய் 8,28,23,107 .. 8,28,23,107
5	XII காவல்	வருவாய் 104,47,42,687 3,01,000 104,50,43,687 மூலதனம் 11,81,652 .. 11,81,652
6	XIII சிறைகள்	வருவாய் 1,03,42,841 .. 1,03,42,841

(1)	(2)	(3)			
வரிசை எண்	தேவை எண்	பணிகளும் தேவைகளும்	மிக கூடாத தொகைகள்		
			சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது (ரூபாய்)	தொகுதியில் சுமத்தப்பட்டது (ரூபாய்)	
				மொத்தம் (ரூபாய்)	
7	XIV	எழுதுபொருட்கள், அச்சடி மற்றும் நிர்வாகப் பணிகள்	41,04,486	..	41,04,486
8	XVI	ஓய்வூதியம் மற்றும் பலவகையும்	570,16,88,879	..	570,16,88,879
9	XIX	குடும்பநலம்	48,86,93,678	..	48,86,93,678
10	XXXVIII	பலவகை நிதி பணிகள்	2,27,91,084	..	2,27,91,084
11	XLVI	சமூக பாதுகாப்பு மற்றும் நலம்	1,15,740	..	1,15,740
மொத்தம்			743,08,80,845	2,58,31,919	745,67,12,764